



Written by தமிழரங்கம்  
Sunday, 18 April 2010 12:55 -

---

இப்போராட்டத்தின் நிறைவாக, ம.உ.பா.மயைத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜு தலமையில் நடந்த கட்டிடத்தில் இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் திரு. வி.வி. சாமிநாதன், மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலாளர் திரு. ஏ.கே.இராமசாமி, குச்சனபுர் ஆதீன நிர்வாகி குச்சனபுர் கிழார், திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் திரு.கி.மகநேதிரன், தமிழ்நாடு வழக்குரைஞர் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.சின்னராஜா, ம.க.இ.க. தோழர்கள் கதிர்வன், எழில்மாறன், வி.வி.மு. தோழர் குருசாமி மற்றும் பலர் உரையாற்றினர்.

போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் முடிங்கப்பட்டன. அதன்பின் மாலையே 5மணியளவில், தில்லை நடராசர் கோயிலில் பார்ப்பன ஆதிகத்தை வீழ்த்தும் போராட்டத்தில் முன்னோடியாக நின்ற போராளியான சிவனடியார் ஆறுமுகசாமி இப்போராட்டத்தை முடித்து வைத்தார். அரசுக் மாணவர்கள், "வான்முகில் வழாது பெய்க மதிவளம் சூரக்கமன்னன் கோன் முறை அரசு செய்க" என்ற பெரியபுராணப் பாடல் வரிகளைப் பாடி உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்தனர்.

இந்நியாயமான போராட்டத்தை ஆதரித்தும், உச்சநீதிமன்றத்தில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலய அரசுக்கர்கள் பெற்றிருக்கும் தடயாணையைத் திரும்பப் பெறக் கோரியும், ஆலயத்தீண்டாமகைக்கு முடிவுகட்டும் போராட்டத்துக்கு அறகைவியும், இதேநாளில் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலமையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

.— பு.ஜ.செய்தியாளர்கள்